




சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.19, அரசு பண்ணை கிராமம், பேரன்பேட்டை, நந்தனம், சென்னை - 600 035.

(Pension Pay Office Back Side) (சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில்), தொலைபேசி: 044-29515580

ஆணை நாள் 05.01.2022

முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 12236/B/2021

திரு. பெ. அரவிந்தன்

மேல்முறையீட்டாளர்

பொதுத் தகவல் அலுவலர்/

எதிர்

தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம்,
கடலூர் மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

ஆணை

இவ்வாணையத்தால் இன்று (05.01.2022) தொலைபேசியின் வாயிலாக நடத்தப்பட்ட விசாரணைக்கு மனுதாரர் திரு. பெ. அரவிந்தன் அவர்கள் மற்றும் பொது அதிகார அமைப்பின் சார்பாக, திரு செல்வமணி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர், விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம், கடலூர் மாவட்டம் ஆகியோர் ஆஜரானார்கள்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 29.06.2021 தேதியிட்ட மனுவில், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், சிறுவம்பார் வருவாய் கிராம நத்தம் சிட்டா நகல் மற்றும் புலப்படம் என்பதன் விவரங்கள் தொடர்பாக விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து, மனுதாரர் 06.08.2021 தேதியிட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத்தருமாறு தெரிவித்து, மனுதாரர் 22.09.2021 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனுவின் மீது இன்று (05.01.2022) இவ்வாணையத்தால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் தொலைபேசியின் வாயிலாக ஆஜரான மனுதாரர் தனக்கு இதுவரை எந்தவித தகவல்களும் வழங்கப்படவில்லை என்று வாதத்தின்போது ஆணையத்தில் தெரிவித்தார். இன்றைய விசாரணையில் தொலைபேசியின் வாயிலாக ஆஜரான பொது தகவல் அலுவலர் அவர்கள், மனுதாரர் கோரிய தகவல்களை சேகரித்து வழங்க வேண்டிய காரணத்தினால், கால அவகாசம் அளிக்கும்பட்சத்தில் 2 நாட்களுக்குள் தகவல்களை மனுதாரருக்கு வழங்கிவிடுவதாக தெரிவித்தார். மேற்சொன்ன மனுதாரர் மற்றும் பொதுத் தகவல் அலுவலர் ஆகியோர் பேசப்பட்ட வாதங்களை பரிசீலனை செய்து இன்றைய விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட ஆணைகள் வழங்கப்படுக்கின்றன:-

1. சட்டப்பிரிவு 7ன்படி விண்ணப்பத்தை பெற்ற 30 தினங்களுக்குள் மனுதாரர் கேட்டுள்ள தகவல்களை முழுமையாக பொது தகவல் அலுவலர் தரக் கடமைப்பட்டவராவார்.

இந்நிலையில் அப்போதைய பொது தகவல் அலுவலர் ஏன் 30 தினங்களுக்குள் தகவலை மனுதாரருக்கு வழங்க தவறினார் என்பதற்கு அப்போதைய பொது தகவல் அலுவலர் மீது தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 20(1)ன்கீழ் அதிகபட்ச தண்டமாக ரூ.25,000/- ஏன் விதிக்கக் கூடாது என்பதற்கு அவரது எழுத்து மூலமான விளக்கங்களை அவரிடமிருந்து இவ்வாணை கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்குள் பெற்று இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்குமாறு இன்றைய விசாரணையில் தொலைபேசியின் வாயிலாக ஆஜரான பொது தகவல் அலுவலர் திரு செல்வமணி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர், விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம், கடலூர் மாவட்டம் அவர்களுக்கு இதன்மூலம் உத்திரவிடப்படுகிறது.

2. மனுதாரர் கோரியுள்ள அனைத்து இனங்களுக்குரிய முறையான தகவலை, இவ்வாணை கிடைக்கப் பெற்ற 5 நாட்களுக்குள் சட்டப்பிரிவு 7(6)ன்படி கட்டணமின்றி ஒப்புக்கொண்ட அட்டையுடன் கூடிய பதிவுத் தபாலில் அனுப்பி வைத்து, மனுதாரர் ஏற்பளிப்பு செய்த ஒப்புக்கொண்ட அட்டையின் நகலுடன் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவலையும் இணைத்து ஒரு அறிக்கையாக தயார் செய்து இவ்வாணை கிடைக்கப் பெற்ற 10 நாட்களுக்குள் இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்க பொதுத் தகவல் அலுவலருக்கு ஆணையம் உத்திரவிட்டு, இவ்வழக்கின் விசாரணை முற்றாக்கப்படுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

பிரிவு அலுவலர் / பிரிவு பதிவாளர்

வழக்கு எண். SA 12236/B/2021

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம்,
கடலூர் மாவட்டம்.

திரு. பெ. அரவிந்தன்,
த/பெ பெரியசாமி,
3, கால்நடை மருந்தகம் அருகில்,
அம்மாப்பேட்டை கிராமம்,
வடக்கனந்தல் அஞ்சல்,
சின்னசேலம் வட்டம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் 606 207.

Copy to: File
SCPA - 07-01-22